

Ti Ta
Nb Zr Ss
Ni Pt

Ti Anode Fabricators Pvt. Ltd.
An ISO 9001 : 2015 Company



#48, Noothanchary, Madambakkam, Chennai - 126. Ph.: +91 44 2278 1148, +91 94445 69900 Fax: 2278 1362 Email: marketing@tiaano.com Web: www.tianode.com

“கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா”

GOAL 2017-2018

- ◆ Endeavor : QUALITY
- ◆ Turnover Target : 120% ↑
- ◆ Products for ...
 - Consumer Market : 3%
 - Green Environment : 25%
- ◆ Rejection Rate : 100% ↓

TESTIMONIALS

- ◆ Customers...
 - Up to Sep.17 : 1058 Nos.
 - Up to Aug.17 : 1051 Nos.
- ◆ Performance Sep. 17 ...
 - Turnover growth : 16.04%
 - Employment growth : -0.70%
 - 100% Attendance : 4.22 %


MANAGEMENT

- ◆ Managing Director
Mr. V. P. Jeyakumar
- ◆ Board of Directors
Ms. P.E. Nancy
Mrs. J. Vanajambika

OUR FORMULATIONS

-  – Electro Chemical & Exotic Metal Equipments
-  – Water Treatment Equipments.
-  – HHO Generators
-  – Portal for Exotic Metals
-  – Tiaano Vidyashram (CBSE Curriculum)

ACHIEVEMENT CHART



அலுவலக உறவு நிர்வாகம்

அலுவலகம் என்பது நமது சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய தளமல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

அலுவலகத்தில் உறவு என்பது, நாம் ஏற்றுக் கொண்ட பணிக்கும் நமக்கும் இடையே இருப்பது தான். வேறு உறவுகள் அங்கே நாடாதிருப்பதே நன்று.

அலுவலகத்தில் நமக்கும் வேறொருவருக்கும் இடையே ஒரே விதமான மன இடைவெளி இருக்க வேண்டும். அது மற்றவர்க்குப் புலனாகும் படி நமது நடத்தை இருக்க வேண்டும். இப்படிப் பழகுகின்ற எளிய ஊழியர், நிர்வாகியாகும் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப் பழகுகின்ற நிர்வாகி, எளிய ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

அலுவலகத்தில், யார் சரி, யார் தவறு என்பதைக் காட்டிலும், எது சரி, எது தவறு என்னும் போக்கே அனைவருக்கும் நலம் சேர்க்கும்.

அலுவலகத்தில் எவரோடும் தனிப்பட்ட முறையில் நட்போடு இருக்க வேண்டும். ஆனால் எந்தப்பிரச்சினையையும் சொந்த விருப்பு வெறுப்பின்றி எதிர் கொள்ள வேண்டும். You must have a personal rapport with everyone but you must deal with issues only impersonally.

அலுவலகத்தில், ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரே உணர்ச்சி குழு மனப்பான்மை. அதாவது Team Spirit.

இந்த குழு மனப்பான்மை தான் குடிமை உணர்வுக்கு (Spirit of citizenship) ஆதாரம்.

இந்த குழு மனப்பான்மை தான் இன்றைய சமுதாயத்தின் பிடரியைக் கவ்விக் கொண்டிருக்கும் பற்பல பிணிகளுக்கும் தீர்வாகும்.

– Mr. V.P.Jeyakumar
Managing Director.

FUNCTIONAL WISHES



Happy Childrensday
(November 14th)

Best Wishes from Tiaano Employees

BIRTH DAY WISHES

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

Shahzaddhe Begum.K.N Marketing	9 th Nov.
Mohan.A Marketing	10 th Nov.
Mathavan.B Production	14 th Nov.
Loganayagi.M Coating	21 st Nov.
Selvakumar.K Production	29 th Nov.
Kingston Andrewpaul.D Marketing	30 th Nov.



Best Wishes from Tiaano Employees

GREAT LINES OF ABDULKALAM

1. "Don't take rest after your first Victory , because if you fail in second , More lips are waiting to say that your first victory was just luck."
2. Black colour is sentimentally bad, but every black board makes the students life bright.
3. Dreams are not what you see in sleep. They are the things that don't let you sleep.
4. Dream, Dream, Dream Dreams transform into thoughts and thoughts result in action.
5. Let us sacrifice our today, so that our Children can have a better tomorrow.

-Dr. A.P.J Abdul Kalam.

கான்.:பிடன்ஸ் கார்னர்

அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறி பிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னார்.

கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான பறவைகள் சூழ்ந்து அரசனைக் கொத்த தொடங்கின.

அவற்றை அமைதிப்படுத்திய முனிவர், “அரசனே! அதிகாரம் செலுத்துவதில் நீ பிரியம் வைத்திருக்கிறாய். ஆனால், அன்பு காட்டுவதன் அதிகாரத்தை நீ அறியவில்லை. பறவைகள் என் அன்புக்குக் கட்டுப்பட்டன. அன்பால் பெறும் வெற்றியே வெற்றி” என்றார். அன்று மாறினான் அரசன்.

-கான்.:பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய் விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் “என்ன ஒரு தூரதிர்ஷ்ட நிலை?” என்று பரிதாபமாக விசாரித்தனர்.

இருக்கலாம் என்று ஒரே வார்த்தையில் அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி பதிலளித்தார். அடுத்த நாள் தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை உடன் அழைத்து வந்தது. இதை ஆச்சரியமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், “ நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்போ நாலு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு” என்றனர். தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறுபடியும் “இருக்கலாம்” என்று கூறி முடித்தார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார். ‘என்னப்பா, உனக்கு ஒரு நல்லது நடந்தா அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க ஆறு மாசத்துக்கும் மேல் ஆகும் போல, ரொம்ப கஷ்டமான நிலைமை” என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

விவசாயி பெரிதாக வருந்தாமல் ‘இருக்கலாம்’ என்று அதே பதிலைக் கூறினார். ஒரே வாரத்தில் நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்து சென்றனர். ஆனால் அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்து செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி “இருக்கலாம்” என்று கூறினார்.

அவர் ஏன் எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரியான சமமான மனநிலையில் இருந்தார்? காரணம் உண்டு. அந்த விவசாயி வாழ்வின் இயல்புகளைப் புரிந்து கொண்டவர். நாள்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமாகப் பல பாடங்களை உணர்த்தி கொண்டிருக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில், இது நிரந்தரம் அல்ல நாளை என்ற ஒன்று இருப்பதை மறக்க வேண்டாம்.

சந்தோஷமான சூழ்நிலைகளில் தலை கால் புரியாமல் ஆடக் கூடாது.

Health Benefits of Green Beans

- Boosts immune System.
- Aids in managing diabetes.
- Helps to prevent Cancer.
- Reduces risk of cardiovascular diseases.
- Helps to prevent vision deterioration.

நினைவாற்றல் வளர

- நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.
- நினைவாற்றல் வளர வெண்டையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
- தினமும் நான்கு முந்திரி பருப்பை சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
- மிளகைப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.
- கேரட் கண்களுக்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது. உணவில் கேரட் அதிகம் சேர்த்து கொண்டால் ரூபக மறதியை போக்கலாம்.
- மூளைக்கு வேலைக் கொடுக்கும் விதமாக புதிர் விளையாட்டு விளையாடினால் ரூபக சக்தி அதிகமாகும்.
- மறதிக்கு முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மை தான். நன்றாக தூங்கினால் மூளைக்கு ஓய்வு கிடைத்து ரூபக சக்தி அதிகரிக்கும்.
- தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் உடற்பயற்சி செய்தால் மூளை சுறுசுறுப்பு அடைந்து ரூபக சக்தி பெருகும்.

Collected From Internet.

யாருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துச் செல்லாமல், எதைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நலம்.

சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது.

Fear Of Losing Confidence

When Thomas Alva Edison successfully invented light bulb all his assistant were happy. As he had experimented around 1000 times before getting success in his attempt to invent light bulb. Edison called his Office boy and asked him to test that bulb. Being just a office boy, he was very nervous to even holding that bulb in his hand still he did because Edison asked him to test it.

He was so nervous holding it that due to nervousness he accidentally dropped it. Office boy got scared that he would get fired from his job for dropping such important invention.

After 2 days, Edison again asked that office boy to come to his cabin. All assistants were present there. Edison constructed another bulb and asked that boy to test bulb. All assistants were surprised and said, " why did you called him again? There are chances of him dropping it again and all your effort could go to waste.."

Edison replied, " It took me roughly one day to construct that bulb again and even if he drops it again, I can again construct bulb with in a day.

But if I don't give him same task again then he would have lost his self belief and Confidence which would be very difficult to get back.. And I Don't want that to Happen.."

If Once Mistaken in some task, Not doing it again may lead to Losing Confidence to Try that work again.

Collected From Internet.

நம்பித்தான் ஆகவேண்டும் 5S (தொடர்ச்சி LXV)

அழுக்கு எது? சுத்தம் எது?

எல்லா அலுவலங்களிலும் அடிப்படை பிரச்சனை இது தான். இயந்திரங்கள் அல்லது கம்ப்யூட்டர்கள்; முக்கியமான கோப்புகள் அல்லது வாஷிங்மெஷின்- இது போன்ற அதிமுக்கியமான பொருட்களையெல்லாம், சுத்தம் செய்வதற்கென்று நியமிக்கப்பட்டவர்கள் தொடாமல் தவிர்த்து ஒதுங்கிவிடுவதற்கு இது தான் முக்கியமான காரணம்.

இதனால் தான், "சுத்தம் செய்வது எல்லாருடைய பொறுப்பு!" என்கிற வாசகத்தை உயர்த்தி பிடிக்கிறது செய்சோ. இதற்கென்று தனியே சிலரை நியமித்து, விலை உயர்ந்த இயந்திரங்களையெல்லாம் அவர்கள் கையில் ஒப்படைத்து அநாவசியமான வம்புகளை விலைக்கு வாங்க வேண்டியதில்லை.

அதற்கு பதிலாக, ஒவ்வொரு தங்களுடைய பணியிடங்களைத் தாங்களே சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளப் பழக வேண்டும் என்கிற நல்ல பழக்கம்

கவிதைகள்

வாழ்க்கை

மனிதர்கள் பல வண்ணங்களில்
படைக்கப்பட்டாலும், அவர்களில் நல்ல
எண்ணங்கள் படைத்தவர்களே
அழகானவர்கள்....!

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
உங்கள் மன எண்ணங்களில்....!

காகிதம்

கசக்கும் போது குப்பையாய் பார்க்கிறோம்.
காசாக்கும் போது கடவுளாய் பார்க்கிறோம்.

நாமும் காகிதம் தான் குப்பையாவதும்
கடவுளாவதும் நம் தரத்தை பொறுத்து தான்.

Collected From Internet

ஹைக்கூ

முயற்சி

முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்தது முடியும் வரை.

சிந்தனைக்கு

எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில்
உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம்
ஆகும். கவலையை விடுங்கள்.
முதலில் வாழ தொடங்குகள்.

-அன்னை தெரசா.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்
ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம்
செய்ய கூடாது.

- சுவாமி விவேகானந்தர்.

Collected From Internet

பணியாளர்கள் மற்றும் பணியாளர்
களின் குடும்பத்தாரிடமிருந்து
கவிதைகள், கட்டுரைகள், கதைகள்
வரவேற்கப்படுகிறது.

- Editor

வலியுறுத்தப்படுகிறது.

இதனால், நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இரட்டை லாபம். ஒன்று-
'செய்சோ' மற்றும் சுத்தமான பணிச் சூழல் பற்றிய விழிப்புணர்வு
எல்லாரிடமும் பரவலாகிறது. இரண்டாவது - இப்படி ஒவ்வொருவரும்
தங்களுடைய இயந்திரங்களைத் தாங்களே தூய்மைப்படுத்தும் போது, கூடுதல்
கவனத்தோடு செயல்படுவார்கள். அவற்றில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால்
சீக்கிரத்தில் தெரிய வரும்.

அதெல்லாம் சரிதான், ஆனால், ஒரு தொழிற்சாலையில் அல்லது
அலுவலகத்தில் இருக்கிறவர்கள் எல்லாரிடமும் இந்தப் பழக்கத்தை
மனப்பூர்வமாகக் கொண்டு வருவது யதார்த்தத்தில் சாத்தியமா?

சிரமம் தான். என்றாலும், அதற்காகத் தயங்கி யோசித்துக் கொண்டு
இருந்தால், குப்பைகள் இன்னும் பெரிதாகிவிடும். ஆகவே, எங்கேயாவது
ஒரு புள்ளியில் தொடங்கத் தான் வேண்டும்.

புள்ளியில் அல்ல, கட்டங்களில்.

உலகம் என்பது கட்டங்களின் தொகுப்பு

குப்பைத் தொட்டிகள் இல்லாத வீதிகளில், விநோதமான ஒரு நகைச்சுவைக்
காட்சியை அடிக்கடிப் பார்க்க முடியும்.

முதல் வீட்டைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய வாசலை நன்கு பெருக்கிச்
சுத்தப்படுத்துவார். இதில் சேர்ந்த குப்பைகளையெல்லாம் தெரு
முனையிலிருக்கிற குப்பைத் தொட்டிக்குச் சுமந்து சென்று கொட்டுவதற்குச்
சோம்பேறித் தனம். ஆகவே எல்லாவற்றையும் இரண்டாவது வீட்டின்
பக்கமாகத் தள்ளி விடுவார்.

(தொடரும்)

POOJA CELEBRATION

